

Jer

Chapter 22

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

நீ-பேசு யூதாவின் ராஜாவின் வீட்டுக்கு- இறங்கு யெகோவா சொன்னார் இவ்வாறு
H1696 H3063 H4428 H3381 H3068 H0559 H3541

:இந்த வார்த்தையை -(குறி) அங்கே
H2088 H1697 H0853 H8033

யெகோவா சொன்னது: நீ யூதா ராஜாவின் அரண்மனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:

வீற்றிருக்கிறவனே யூதாவின் ராஜாவே யெகோவாவின் வார்த்தையை- கேள் நீ-சொல்
H3427 H3063 H4428 H3068 H1697 H8085 H0559

உன்-ஐனங்களும் உன்-அடியார்களும் நீ தாவீதின் சிங்காசனத்தில் -மேல்
H5650 H1732 H3678

(ச) இவைகளின் -வாசல்கள்-வழியாக வருகிறவர்களே
H0428 H8179 H0935

தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய வேலைக்காரரும் இந்த வாசல்களுக்குள் நுழைகிற உம்முடைய மக்களும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

நீதியையும் நியாயத்தையும் செய்யுங்கள் யெகோவா சொன்னார் இவ்வாறு
H6666 H4941 H3068 H0559 H3541

உண்டுபண்ணுகிறவனின் -கையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவனை விடுவியுங்கள்
H6216 H3027 H1497 H5337

உண்டுபண்ணவேண்டாம் வேண்டாம்- விதவையையும் அனாதையையும் அந்நியனையும்
H3238 H0408 H0490 H3490 H1616

வேண்டாம்- குற்றமில்லாத -இரத்தத்தை உண்டுபண்ணவேண்டாம் வேண்டாம்-
H0408 H1818 H2554 H0408

:இந்த -இடத்தில் சிந்தவேண்டாம்
H2088 H4725 H8210

நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.

4
 இந்த வார்த்தையை (குறி) நீங்கள்-செய்வீர்கள் செய்யும்-செய்து -என்று ஏனெனில்
[H2088](#) [H1697](#) [H0853](#)

வீற்றிருக்கிறவர்கள் ராஜாக்கள் இந்த வீட்டின் -வாசல்கள்-வழியாக வருவார்கள்
[H3427](#) [H4428](#) [H2088](#) [H8179](#) [H0935](#)
 -குதிரைகளிலும் -இரதத்தில் ஏறுகிறவர்கள் அவன்-சிங்காசனத்தில் -மேல் -தாவீதுக்கு
[H7393](#) [H7392](#) [H3678](#) [H1732](#)
 அவன்-ஜனங்களும்)அவன்-அடியார்களும் [அவன்-அடியாரும்] அவன்
[H5650](#) [H5650](#) [H1931](#)

இந்த வார்த்தையின்படியே நீங்கள் உண்மையாகச் செய்வீர்கள் என்றால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் வேலைக்காரரும் அவன் மக்களுமாக இந்த அரண்மனை வாசல்களின் வழியாக நுழைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

5
 என்னால் இவைகளை வார்த்தைகளை -(குறி) நீங்கள்-கேட்பீர்கள் இல்லை -என்று
[H0428](#) [H1697](#) [H0853](#) [H8085](#) [H3808](#)
 வீடு ஆகும் -பாழாக ஏனெனில்- யெகோவாவின் என்சொல்- நான்-ஆணையிட்டேன்
[H1961](#) [H2723](#) [H3068](#) [H5002](#) [H7650](#)
 (ச) இந்த
[H2088](#)

நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்கள் என்றால் இந்த அரண்மனை அழிந்துபோகும் என்று என் பெயரில் கட்டளையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

6
 யூதாவின் ராஜாவின் வீட்டை -குறித்து யெகோவா சொன்னார் இவ்வாறு ஏனெனில்-
[H3063](#) [H4428](#) [H3068](#) [H0559](#) [H3541](#)
 இல்லை -என்று லெபனோனின் சிகரமே எனக்கு நீ கிலயாத்-போல
[H3808](#) [H3844](#) [H1568](#)
)அவன்([அவன்-அடியார்க்கும்] இல்லை நகரங்கள் வனாந்தரமாக உன்னை-ஆக்குவேன்
[H3427](#) [H3427](#) [H3808](#) [H7896](#)

யூதா ராஜாவின் அரண்மனையைக் குறித்துக் யெகோவா: நீ எனக்குக் கீலேயாத்-போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்திரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.

யுங் ஒவ்வொருவனும் H0376	ஊழை அழிக்கிறவர்களை H7843	ஈழை உனக்கு-எதிராக	ஈழை நான்-நியமிப்பேன் H6942
---	--	----------------------	--

7

ஈழை உன்-கேதுருமரங்களிலிருந்து H0730	ஈழை சிறந்தவற்றை H4005	ஈழை வெட்டுவார்கள் H3772	ஈழை அவன்-ஆயுதங்களும் H3627
---	---	---	--

:ஈழை நெருப்பின் H0784	-ஈழை -மேல்	ஈழை வீழ்த்துவார்கள் H5307
---	---------------	---

அழிப்பவர்களை அவரவர் ஆயுதங்களுடன் நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் விலையுயர்ந்த கேதுருக்களை அவர்கள் வெட்டி, நெருப்பில் போடுவார்கள்.

ஈழை சொல்வார்கள் H0559	ஈழை இந்த H2063	ஈழை நகரத்தின்	ஈழை -மேல்	ஈழை அநேக	ஈழை ஜாதிகள்	ஈழை கடந்துபோவார்கள்
---	--------------------------------------	------------------	--------------	-------------	----------------	------------------------

8

ஈழை யெகோவா H3068	ஈழை செய்தான்	ஈழை என்ன H4100	-ஈழை -குறித்து	ஈழை தன்-தோழனை H7453	-ஈழை -நோக்கி H0413	யுங் ஒவ்வொருவனும் H0376
--	-----------------	--------------------------------------	-------------------	---	--	---

:ஈழை இந்த H2063	ஈழை பெரிய	ஈழை -நகரத்துக்கு	ஈழை இவ்வாறு H3602
---------------------------------------	--------------	---------------------	---

அநேகம் மக்கள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அருகில் உள்ளவனை நோக்கி: இந்தப் பெரிய நகரத்திற்கு யெகோவா இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.

ஈழை உடன்படிக்கையை H1285	-ஈழை -(குறி)	ஈழை அவர்கள்-விட்டார்கள் H0853	ஈழை -என்று	ஈழை -குறித்து	ஈழை சொல்வார்கள் H0559
---	-----------------	---	---------------	------------------	---

9

ஈழை வேறு H0312	ஈழை -தேவர்களுக்கு H0430	ஈழை அவர்கள்-பணிந்தார்கள் H7812	ஈழை அவர்கள்-தேவனின் H0430	ஈழை யெகோவாவின் H3068
--------------------------------------	---	--	---	--

ஈழை (ச)	:ஈழை அவர்களை-சேவித்தார்கள் H5647
------------	--

அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார்.

ஈழை பரிதாபிக்கவேண்டாம் H5110	-ஈழை -வேண்டாம்- H0408	ஈழை -சத்தவனுக்கு H4191	ஈழை அழவேண்டாம் H1058	-ஈழை வேண்டாம்- H0408
--	---	--	--	--

10

ஈழை இல்லை H3808	ஈழை ஏனெனில்	ஈழை -போகிறவனுக்கு H1980	ஈழை அழுது-அழுங்கள் H1058	ஈழை அழுங்கள் H1058	ஈழை அவனுக்கு
---------------------------------------	----------------	---	--	--	-----------------

ஈழை (ச) H4138	:ஈழை அவன்-பிறப்பிடத்தின் H4138	ஈழை தேசத்தை H0776	-ஈழை -(குறி) H0853	ஈழை காண்பான் H7200	ஈழை இனி H5750	ஈழை அவன்-திரும்புவான் H7725
-------------------------------------	--	---	--	--	-------------------------------------	---

இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை.

ᱚᱠᱚ	11						
மகன்-	சல்லுமை	-நோக்கி	யெகோவா	சொன்னார்-	இவ்வாறு	ஏனெனில்	
	H7967	H0413	H3068	H0559	H3541		
ᱚᱠᱚ							
யோசியாவின்	-பதிலாக	ஆட்சி-செய்கிறவன்	யூதாவின்	ராஜாவின்	யோசியாவின்		
H2977	H8478		H3063	H4428	H2977		
ᱚᱠᱚ							
இல்லை-	இந்த	இடத்திலிருந்து	-இடமிருந்து	புறப்பட்டான்	-என்று	அவன்-தந்தையின்	
H3808	H2088	H4725		H3318		H0001	
				ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
				இனி	அங்கே	அவன்-திரும்புவான்	
				H5750	H8033	H7725	

தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்திற்கு வந்து, ஆட்சிசெய்து, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் மகனாகிய சல்லுமைக்கு குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,

ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	12
அங்கே	அவனை	அவர்கள்-சிறைப்படுத்தினார்கள்	-என்று	-இடத்தில்	ஏனெனில்		
H8033	H0853	H1540		H4725			
ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
(ச) இனி	அவன்-காண்பான்	இல்லை-	இந்த	தேசத்தை	-(குறி)	அவன்-சாவான்	
H5750	H7200	H3808	H2063	H0776	H0853	H4191	

தான் கொண்டுபோகப்பட்ட இடத்தில் இறப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக்கு காண்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.

ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	13
அவன்-மேல்-அறைகளை	நீதி	-இல்லாமல்-	அவன்-வீட்டை	கட்டுகிறவன்	ஐயோ		
H5944	H6664	H3808		H1129	H1945		
ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
இலவசமாக	வேலை-செய்யப்பண்ணுகிறான்	தன்-தோழனை	நியாயம்	-இல்லாமல்			
H2600	H5647	H7453	H4941	H3808			
	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
	அவனுக்கு	கொடுக்கமாட்டான்-	இல்லை	அவன்-கூலியை			
	H5414		H3808	H6467			

தனக்கு விசாலமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, ஜன்னல்களைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, தெளிவான சிவப்பு வண்ணம் பூசி,

ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	14
மேல்-அறைகளையும்	அளவுகளின்	வீட்டை	எனக்கு	நான்-கட்டுவேன்-	சொல்கிறவன்	
H5944				H1129	H0559	
ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
-கேதுருமரத்தால்	மூடப்பட்ட	ஜன்னல்களை	அவனுக்கு	வெட்டுகிறான்	விசாலமான	
H0730	H5603	H2474		H7167	H7304	
				ᱚᱠᱚ	ᱚᱠᱚ	
				-சிவப்புநிறத்தால்	பூசப்பட்ட	
				H8350	H4886	

அநீதியினால் தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேலறைகளையும் கட்டி, தன் அந்நியன் செய்யும் வேலைக்குக் கூலிகொடுக்காமல், அவனைச் சும்மா வேலைவாங்குகிறவனுக்கு ஐயோ,

1782 -கேதுருமரத்தால் [H0730](#) 1783 போட்டியிடுகிறாய் [H8474](#) 1784 நீ [H0730](#) ஏனெனில் 1785 நீ-ஆட்சி-செய்வாயோ

1786 நீதியையும் [H6666](#) 1787 நியாயத்தையும் [H4941](#) 1788 செய்தான் [H6666](#) 1789 குடித்தான் [H8354](#) 1790 உண்டான் [H0398](#) 1791 -இல்லையோ [H3808](#) 1792 உன்-தந்தை [H0001](#)

1793 அவனுக்கு [H0398](#) 1794 நன்மை [H0398](#) 1795 அப்போது [H0398](#)

நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

1796 நன்மை [H0398](#) 1797 அப்போது [H0398](#) 1798 ஏழையினினும் [H0034](#) 1799 எளியவனின் [H6041](#) 1800 வழக்கையை- [H1779](#) 1801 நியாயம்-தீர்த்தான் [H1779](#)

1802 யெகோவாவின் [H3068](#) 1803 என்சொல்- [H5002](#) 1804 என்னை [H0853](#) 1805 அறிவே [H1847](#) 1806 அது [H1931](#) 1807 -இல்லையோ- [H3808](#)

அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார்.

1808 -மேல் [H0398](#) 1809 -என்று [H0398](#) 1810 -இல்லை [H0398](#) 1811 உன்-இருதயமும் [H0398](#) 1812 உன்-கண்கள் [H0398](#) 1813 இல்லை [H0369](#) 1814 ஏனெனில் [H0369](#)

1815 உண்டுபண்ணுதலின் [H6233](#) 1816 -மேல்- [H0398](#) 1817 சிந்த [H8210](#) 1818 குற்றமில்லாத [H0398](#) 1819 இரத்தத்தை- [H1818](#) 1820 -மேல் [H0398](#) 1821 உன்-லாபத்தின் [H1215](#)

1822 (ச) [H0398](#) 1823 செய்ய [H0398](#) 1824 அடிமையின் [H4835](#) 1825 -மேல்- [H0398](#)

உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலும் அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

1826 மகன்- [H3079](#) 1827 யெகோயாகீமை [H3079](#) 1828 -நோக்கி [H0413](#) 1829 யெகோவா [H3068](#) 1830 சொன்னார் [H0559](#) 1831 இவ்வாறு- [H3541](#) 1832 ஆகையால் [H0398](#)

1833 அவனுக்கு [H0398](#) 1834 அவர்கள்-புலம்புவார்கள் [H5594](#) 1835 இல்லை- [H3808](#) 1836 யூதாவின் [H3063](#) 1837 ராஜாவின் [H4428](#) 1838 யோசியாவின் [H2977](#)

1839 அவர்கள்-புலம்புவார்கள் [H5594](#) 1840 இல்லை- [H3808](#) 1841 சகோதரியே [H0269](#) 1842 ஐயோ [H1945](#) 1843 என்-சகோதரனே [H0251](#) 1844 ஐயோ [H1945](#)

1845 அவன்-மகிமையே [H1935](#) 1846 ஐயோ [H1945](#) 1847 ஆண்டவனே [H0113](#) 1848 ஐயோ [H1945](#) 1849 அவனுக்கு [H0398](#)

ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாகீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

ᠠᠨᠠᠨᠠᠨᠠ -வெளியே H1973	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எறியப்பட்டு H7993	ᠠᠨᠠᠨᠠᠨᠠ இழுத்து H5498	ᠠᠨᠠᠨᠠᠨᠠ அடக்கம்-செய்யப்படுவான் H6912	ᠠᠨᠠᠨᠠᠨᠠ கழுதையின் H2543	ᠠᠨᠠᠨᠠᠨᠠ அடக்கம்- H6900	19
---	---	---	--	---	--	----

ᠠᠨᠠᠨᠠᠨᠠ (ச) H3389	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எருசலேமின் H3389	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -வாசல்கள்-வழியாக H8179
---	--	--

ஒரு கழுதை புதைக்கப்படுகிற விதமாக அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.

ᠠᠨᠠᠨᠠᠨᠠ கதறு H6817	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-குரலை H6817	ᠠᠨᠠᠨᠠᠨᠠ கொடு H5414	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -பாசானிலும் H1316	ᠠᠨᠠᠨᠠᠨᠠ கதறு H6817	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -லெபனோன்-மேல் H3844	ᠠᠨᠠᠨᠠᠨᠠ ஏறு H5927	20
--	---	--	---	--	---	---	----

ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-நேசர்கள் H0157	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எல்லா- H3605	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உடைக்கப்பட்டார்கள் H7665	ᠠᠨᠠᠨᠠᠨᠠ ஏனெனில் H7665	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -அபாரீமிலிருந்து H5682
--	--	--	---	--

லீபனோனின் மேலேறிப் புலம்பு, பாசானில் மிகுந்த சத்தமிடு, அபாரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் வீழ்ந்தார்கள்.

ᠠᠨᠠᠨᠠᠨᠠ இது H2088	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நான்-கேட்பேன் H8085	ᠠᠨᠠᠨᠠᠨᠠ இல்லை H3808	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நீ-சொன்னாய் H0559	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-சுபத்தில் H7962	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உனக்கு H0413	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நான்-பேசினேன் H1696	21
---	---	---	---	---	--	---	----

ᠠᠨᠠᠨᠠᠨᠠ என்-குரலை H8085	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நீ-கேட்டாய் H8085	ᠠᠨᠠᠨᠠᠨᠠ இல்லை- H3808	ᠠᠨᠠᠨᠠᠨᠠ ஏனெனில் H3808	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-இளமையிலிருந்து H3808	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-வழி H1870
---	---	--	---	--	---

நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போது நான் உனக்குச் சொன்னேன், நீ கேட்கமாட்டேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

ᠠᠨᠠᠨᠠᠨᠠ -சிறையில் H0157	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-நேசர்களும் H0157	ᠠᠨᠠᠨᠠᠨᠠ காற்று H7307	ᠠᠨᠠᠨᠠᠨᠠ மேய்க்கும்- H7307	ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-மேய்ப்பர்களை H7307	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எல்லா- H3605	22
---	--	--	---	--	--	----

ᠠᠨᠠᠨᠠᠨᠠ நிந்திக்கப்படுவாய் H3637	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நீ-வெட்கப்படுவாய் H0954	ᠠᠨᠠᠨᠠᠨᠠ அப்போது H3212	ᠠᠨᠠᠨᠠᠨᠠ ஏனெனில் H3212	ᠠᠨᠠᠨᠠᠨᠠ போவார்கள் H3212
--	---	---	---	---

ᠠᠨᠠᠨᠠᠨᠠ உன்-தீமையின் H3605	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எல்லாவற்றிலிருந்து H3605
--	--

உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய்.

ᠠᠨᠠᠨᠠᠨᠠ [கூடு-கட்டியவளே] H7077	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -லெபனோனில் H3844	ᠠᠨᠠᠨᠠᠨᠠ குடியிருக்கிறவளே H3427	ᠠᠨᠠᠨᠠᠨᠠ [குடியிருக்கிறவளே] H3427	23
--	--	--	--	----

ᠠᠨᠠᠨᠠᠨᠠ உனக்கு H0935	ᠠᠨᠠᠨᠠᠨᠠ வரும்- H0935	ᠠᠨᠠᠨᠠᠨᠠ நீ-பரிதாபிப்பாய் H4100	ᠠᠨᠠᠨᠠᠨᠠ எவ்வளவு- H4100	ᠠᠨᠠᠨᠠᠨᠠ -கேதுருமரங்களில் H0730	ᠠᠨᠠᠨᠠᠨᠠ கூடு-கட்டியவளே H7077
--	--	--	--	--	--

ᠠᠨᠠᠨᠠᠨᠠ பெற்றவளைப்போல H3205	ᠠᠨᠠᠨᠠᠨᠠ வேதனை H3205	ᠠᠨᠠᠨᠠᠨᠠ வேதனைகள் H3205
---	---	--

லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளை பெற்றெடுப்பவளைப்போல வாதையும் உனக்கு வரும்போது, நீ எவ்வளவு பரிதாபிக்கப்படத்தக்கவளாக இருப்பாய்

ஆனாலும் -என்று ஏனெனில் யெகோவாவின் என்சொல்- நான் நான்-ஜீவிக்கிறேன்-
[H1961](#) [H3068](#) [H5002](#) [H0589](#)

கை -மேல் முத்திரையாக யூதாவின் ராஜாவின் யெகோயாகீமின் மகன்- கோனியா
[H3027](#) [H2368](#) [H3063](#) [H4428](#) [H3079](#) [H3659](#)

நான்-உன்னை-பறிப்பேன் அங்கிருந்து ஏனெனில் என்-வலத்தின்
[H5423](#) [H8033](#) [H3225](#)

யூதாவின் ராஜாவாகிய யோயாகீமின் மகன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

-கையில் உன்-ஆத்துமாவை தேடுகிறவர்களின் -கையில் நான்-உன்னை-கொடுப்பேன்
[H3027](#) [H5315](#) [H1245](#) [H3027](#) [H5414](#)

நெபுகாத்நேசாரின் -கையில் அவர்கள்-முகத்திலிருந்து பயப்படுகிறாய் நீ -என்று
[H5019](#) [H3027](#) [H6440](#) [H3016](#)

கல்தேயரின் -கையில் பாபிலோனின் ராஜாவின்-
[H3778](#) [H3027](#) [H0894](#) [H4428](#)

உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நெபுகாத்நேசாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

-மேல் உன்னை-பெற்றது -என்று உன்-தாயை -(குறி) உன்னை நான்-எறிவேன்
[H3205](#) [H0517](#) [H0853](#) [H0853](#) [H2904](#)

அங்கே அங்கே நீங்கள்-பிறந்தீர்கள் இல்லை- -என்று வேறு தேசத்தின்
[H8033](#) [H8033](#) [H3205](#) [H3808](#) [H0312](#) [H0776](#)

நீங்கள்-சாவீர்கள்
[H4191](#)

உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் பிறந்த தேசமில்லாத அந்நிய தேசத்தின் துரத்திவிடுவேன். அங்கே இறப்பீர்கள்.

-(குறி) ஆவல்-கொண்டிருக்கிறார்கள் அவர்கள் -என்று தேசத்தை -மேல்-
[H0853](#) [H5375](#) [H1992](#) [H0776](#)

அவர்கள்-திரும்புவார்கள் இல்லை அங்கே அங்கே திரும்ப அவர்கள்-ஆத்துமாவை
[H7725](#) [H3808](#) [H8033](#) [H8033](#) [H7725](#) [H5315](#)

திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா விரும்பும் தேசத்திற்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

יֵצֵא பாத்திரம் H3627	עַל -என்று	כֹּהֵנִים கோனியா H3659	כֹּהֵן இந்த H2088	מִנִּיתָן மனிதன் H0376	עֲבֹדָה உடைக்கப்பட்ட H0959	אֲלֹסִים அலட்சியப்பட்ட H0959	כֶּלֶם சிலையே
אֲבִי அவன்-சந்ததியும் H2233	אֲבִי அவனும் H1931	עֲבָדִים எறியப்பட்டார்கள் H2904	עֲבָדִים எதற்காக H4069	בְּ அதில் H2656	בְּ விருப்பம் H2656	אֵל இல்லை H0369	
אֲבִי அவர்கள்-அறிந்தது H3045	אֵל இல்லை- H3808	עַל -என்று H0776	עֲבָדִים தேசத்தின் H0776	בְּ -மேல் H2656	עֲבָדִים எறியப்பட்டார்கள் H2904		

கோனியா என்கிற இந்த மனிதன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்தில் துரத்திவிடப்பட்டதும் ஏது?

עַל (ס)	עֲבָדִים யெகோவாவின் H3068	עֲבָדִים வார்த்தையை- H1697	עֲבָדִים கேள் H8085	עֲבָדִים தேசமே H0776	עֲבָדִים தேசமே H0776	עֲבָדִים தேசமே H0776
------------	---	--	---	--	--	--

தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.

עֲבָדִים இந்த H2088	מִנִּיתָן மனிதனை H0376	עַל -(குறி) H0853	עֲבָדִים எழுதுங்கள் H3789	עֲבָדִים யெகோவா H3068	עֲבָדִים சொன்னார் H0559	עֲבָדִים இவ்வாறு H3541
---	--	---	---	---	---	--

עֲבָדִים அவன்-நாட்களில் H3117	עֲבָדִים அவன்-வெற்றியடைவான் H2233	עֲבָדִים இல்லை- H3808	עֲבָדִים மனிதன் H1397	עֲבָדִים பிள்ளையில்லாதவன் H6185
---	---	---	---	---

עֲבָדִים மனிதன் H0376	עֲבָדִים அவன்-சந்ததியிலிருந்து H2233	עֲבָדִים வெற்றியடைவான் H2233	עֲבָדִים இல்லை H3808	עֲבָדִים ஏனெனில் H3808
---	--	--	--	--

עֲבָדִים -யூதாவில் H3063	עֲבָדִים இனி H5750	עֲבָדִים ஆட்சி-செய்கிறவன் H4910	עֲבָדִים தாவீதின் H1732	עֲבָדִים சிங்காசனத்தில் H3678	עֲבָדִים -மேல் H2656	עֲבָדִים வீற்றிருக்கிறவன் H3427
--	--	---	---	---	--	---

இந்த மனிதன் சந்ததியில்லாதவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போவதில்லை என்று யெகோவா சொல்லுகிறார்.